உ

திருச்சிற்றம்பலம்.

———o———

உரோமரிஷிசூத்திரம்.

(நூறு.)

இஃது.

கோதுலாபுரம்

அருணாசல முதலியாரால்

பரிசோதித்து.

கொண்ணூர்

மாணிக்கமுதலியார்

அவர்களது

மநோன்மணிவிலாச அச்சுக்கூடத்திற்

பதிப்பிக்கப் பட்டது.

———

விபவ௵ புரட்டாசி௴

உ

கடவுள் துணை.

உரோமரிஷிசூத்திரம்.

(நூறு.)

மூலவட்டமானகுரு பாகங்காப்பு முத்திக்குவி
த்தானமுதலேகாப்பு மேலேவட்டமானபிரப் பிரமங்
காப்பு-யேதாந்தங்கடந்துநின்ற மெய்யேகாப்பு-கால
வட்டந்தங்கிமதியமூர்தப்பாலேக்கண்டு சியாற்றிமன
க்கவடுநீக்கி ஞாலவட்டஞ்சித்தாடும் பெரியோர்பாத
ம் நம்பினதாலுரோமனென்பேர் நாயன்றானே. (க)

தானாகமுன்னுரைக்க ஐந்நூற்றுள்ளே-தவறுமல்
யாடிவிட்டேன் யோகமார்க்கந் தானாகும்வாதத்துக்கா
தியும்பைச் சமுசயங்களில்லாமல் சொல்லிவைத்தே
ன் தானாகும்வழலையென்ற உப்பின்வித்தை தன்னுக்
குள் தன்னினத்தைத் தாக்கும்பாரு தானான கருவுண்
டு சுத்தகெங்கைச் சலமதனைமறைத்துவைத்தேன் க
னமைபாரே. (உ)

பாருநீவழலையென்ற வுப்புமூன்றும் பரிபாஷையி
ல்லையடா கைபாகங்கள் சேருநீபூதபஞ்ச காரணமான
தீட்சையுடபாகநன்றாய்ச் செப்பிப்போட்டேன் காரு

நீசுத்தகெவ்வைகமறைப்பதென்றால் கருவறியுஞ்சித்
தருக்காய்ப் பயந்துவிட்டேன்சேருநீஐந்நூற்றின்பொ
ருளையாய்ந்து செப்பிவைத்தஐம்பதுக்குள் தெளிவு
பாரே. (௩)

தெளிவென்றாலதின்சூட்சங் காணப்போமோ சே
கரமாய்ப்பதினாறு சேர்கதப்பாரு குளிவென்னமூந்
நூல்தா னாறுமபாரு குறிதெரியுஞ் சூக்கிரமோராறு
காண்டம தெளிவில்லையென்னூற்று, நந்திசொன்ன நி
கண்டல்லால் பின்னொன்றும் நிகரெவ்வாது களியினு
டபோக்குமச்ச முனிவயண்ணூற்றில் கபடாகக்காட்
டிவைத்தார் கருத்தோணாதே. (௪)

தோணமல்பாடிவிட்டார் சித்தரெல்லாஞ் சூத்திர
ங்களறியவென்றால் குருத்தான்வேணும் வினைகப்
போகாது அங்கபுத்தி வினையாளர்காண்பதல்லால்மற்
றோர்க்கேது தோணமல் தோணுமடா இந்நூலில்
கொட்டினேன்வயித்தியமும் வாதயோகங் காணாமல
லையாதே நினைவாய்ப்பாரு கைபாதமைந்நூற்றிற் க
ண்மடாயே. (௫)

கண்டதென்ன உலகத்திலவயித்தியமையா கைக
ண்டபலன்காணாரு சரிகைமார்க்கம விண்டனப்பாநீ
றறினத்துக்காதிசிங்கி விட்டுவிட்டால் வயித்தியமும்
வீணாய்ப்போகுந் தொண்டுபண்ணிகுருவினுட பாத
ப்போற்றிய சொல்லுவாரில்லாட்டா லென்னாலசொ
ல்லும் சண்டையிட்டுப்பேசாதே சிங்கியாக்குஞ்-சா
ற்றினேன்பொதிகைமுனி தயவுதானே. (௬)

சயவுவைத்துச் சொல்லவில்லை லெகுவாய்ச்சொ
ன்னார்-கலையறிந்துகொண்கணயர் சரக்குவைப்பில்-ந
யமிகுத்துச் சொல்வதுபோல் நிமிளையொன்று-நாட்
டினார்துருசுக்குக் குருத்தானென்று-சயமாகுன்
றாக நடக்கும்வாக்குச்-சொன்னதிலேகடுகைரத்து
றையொளித்தார் - செயமிகுந்தபோகரிஷி நூற்றிற்
சொன்ன-திஷ்டாந்தங்களுக்கிடையு திறம்போத தே

திறம்போதாதென்றால் குப்பிக்கேற்றித்-தீ டெரிக்க
ச் சொல்லாமல் தீநீர்தளளிக்-குறம்பாடினாப்போலே
மறைத்தாராயா-குறுக்குவழிசெயவதிலேமோசமாகு
ம்-அறந்தழைக்குந் திருமூலவாயிரத்தில்-அலையடக்க
ம்சிங்கிவித்தையர்க்குந்தோணப்-பரம்பரையாம் வ
ங்கசித்தர் பாதம்போற்றிப்-பாடுகிறேன்சிங்கிவித்தை
பலிக்குந்தானே. (௯)

பலிக்கவென்றால் சிங்கிக்குநாகபேதம்-பாடினாக
ளாலேஆவதென்ன -கண்க்குகின்றவங்கத்தி லிணங்கச்
சேர்த்து-கலக்கினால்சிங்கியென்ற பெருமைச்சு-பலிக்
கவென்று விதின்பெருமைவெகுசாயுண்டு - லாதமு
ண்டுவசித்தியமுண்டு வழிபாடுண்டு-மெழுக்குடைய
சிங்கியொருபலந்தான்வாங்கி - விருதான கல்வத்தில்
பொடித்திடாயே. (௰)

பொடித்திட்டுப் பீங்கானில் பழச்சாறூற்றிப் பொடி மணலாய்ரவிமுகத்தில் வைத்துக்கொண்டு-ஒத்திட்டகுச்சியால் கிண்டிக்கிண்டி-ஓரேழுதினம்ரவியில் வைத்தபோது-குத்திட்ட பொடிகளெல்லா மாவைப் போலே-குணமாகக்காட்டுமடா பழச்சாறுமேகந்தடித்திட்டபழச்சாறு முன்விடும்போது-சார்வாகப்படியாதான் தாக்குவாயே. (௰)

தாக்குவாரவிசூடு மெத்தவானல்-சாறெல்லாமோரேழுதினத்திலவற்று-மார்க்கமாம் ரவிமுகங்கண்டால் சாறு-வற்றுமட்டுங் காய்ந்துவெண்மையாகும்பாரு-தீர்க்கமாய்கந்தகிந்கிபலந்தானொன்று- சீனமென்றவெள்ளையொன்றுபூரமொன்று காரகவேசாரமொன்று-கெவுரியென்றுகண்டுபாரிதுவாலுங் கழஞ்சிதானே.

கழஞ்சானதிவைநாலுஞ் சிங்கியிலேசேரு-கல்வத்திலிவையைந்தும பொடித்துக் கொண்டு-விளைஞ்சசவுக்காரமொன்றுதிராவகத்தில்-வெள்ளையென்ற கிளிஞ்சினீறசங்குச்சுண்ணம்-நுளைஞ்சலோ பொடித்துவாய்விராவன்றெண்டு - நுன்மையாய் மொருமொளைக்கொதிக்குந்தண்ணீர்-கிளிஞ்சலல்லோ குருவாச்சுக் கால்படியாங்கண்ணீர-கெணநாதனைக்குவிட்டுக் கிளறியாட்டே. (௰௨)

ஆட்டுவாய்சேர்த்தசரக்கெல்லாமே - அய்யனே கிராயகந்தான்வேகமெத்த-ஆட்டுவாயிருசாம மரைத்துக்கேட்கனக்கி-லேரியாமல்பயிரைபதமாக்கிப்போடு-கேம்

வாய் கும்பிடுதலண்டத்தோலிங்-கெடிபெற்றசுண்ண
மப்பாஆதிகொண்டு-பூட்டுவாய்திராவகத்தில் குழு
த்துநீயும்-புத்தியுடன்குப்பிக்குள்பூசுபூசே. (௰௩)

பூசியேகாயவைத்து மயினமெல்லாம்-புகழானகுப்
பியைத்திட்டம்போடு-தேசியெனு மகனகத்தாழி
யொன்றில்- சிறுமணலாயலாவாசி மட்டுங்கொட்டி-
வாசியென்றகுப்பியி னடுவேவைத்து - வளப்பக்கல்
கொண்டுகுப்பிவாயைமூடி-தோஷிகளே யினிகேளுந்
தெரிந்திடாதோ-சுருதிமயிலுன்மணித்தாயைக் கொ
ழுதுபோற்றே. (௰௪)

போற்றுவதுமுத்தியு மூன்றுசாகும்-பொங்காமல
வெடியாமல்பூண்டபாரு-ஆற்றிவிக்குப்பமறு நாளின்
தானு மப்பனேபதங்கமென்ற குருத்தானையா-நீற்று
னத்துக்கிதுவாதிதுருசுக்க தி-நீறுட்டாலெட்டலைந்த
குருட்டுவாதி-சாஸ்திரந்தானென்ன செய்யும் புத்திபி
ல்லாச்-சண்டாளர்பொய்யெனவே தள்ளுவாரே(௰௫)

தள்ளுவதுமவர்பேரில் குறையில்லை-சவுக்காரமழு
லையைத்தான் மறைத்ததாலே-வெள்ளையென்ற சிவ
னுப்பைமறைத்ததாலே-வெடியுப்புகட்டுவதுவிள்ளா
தாலே-கொள்ளியென்ற பூநீறுபோனதாலே-சூடதிலைச
யிக்கல்லுப்புகாணாதாலே-தளியென்றசுத்தசதிட்
டைமார்க்கரும்-சொல்லாமற்போனதினால் தோணுதெ
ன்றே. (௰௬)

தோணுகின்றசித்தர்களதான் கூடிக்கொண்டு-சூட்
சகாரணத்தா லுப்புமார்க்கம்-காணுகின்றபரியாஷை

நாமத்தாலுங்-கபடாகமுன்பின்னுயுகமையாலும்-வே
ணுமென்று அவரவர்கள்நூல்களதோறும் விளம்பி
னார்பூராயமெத்தமெத்த-ஊணுகின்றஉப்பல்லால்வே
றொன்றில்லை-யொளித்தசென்ன முலையொன்றுந் தீ
ட்சைபொன்றே. (௰௭)

தீட்சையொன்றும் முலையொன்றுஞ் சூட்சமாகச்-
செப்பினாரதிலே உலகவாதி-பாச்சலுண்டு மனம்புண்
ணாய்சாஸ்திரத்தை-மனம்பொறுத்தார் புத்திபண்ணிவ
ரத்தினுக்கால்-தீச்சென்றதுநீச்சு நீஞ்சலாகு-கெட்
டிலகிரியாசே அடுத்துப்பாரு-வாச்சுதே முலையெ
ன்றஉப்புதானும் - வகையானசருகுகளிர் மோர்க்கந்
தானே. (௰௮)

தானென்றசிங்கியல்லோ குருக்தானுச்சு-காரணி
யில்லாசமிந்தக்குருவில ச்சு-ஏனென்றகுருவாலே வ
யித்தியந்தா-னிலக்குண்டோ ஆனாலு மிசைந்துகேளு-
கோனென்றதாம்பிரத்தைத்தகடுதட்டி-குருவிலொரு
பணம்பூசிக்கைக்குள்மூடி- காலென்றகுக்குடத்திலந்
திப்போகு-களிப்புற்றசெப்புநிறங்காட்டொண்ணுகே

ஒண்ணானபற்பத்தைத் தனில்கொள்ள ஓடுகின்ற
மேகமெல்லா மொடுங்கிப்போகுங்-கண்ணான சுக்கில
த்தைதக் கட்டிக்கொள்ளுங்-காயபலமுண்டாகுங் கனக
ம்போலே-வெண்ணையொருகழஞ்சிகுப் பணந்தான்
பற்பம்-விரவினால்தயிலமதை விளங்கிப்போடும்-புண
ணியமேசெய்தவருக் கிந்நூல்கிட்டும்-புசுண்டனுக்கு
சொல்லுக்கும் காதண்டாச்சே. (உ௰)

வாதுவந்ததெதினாலே யைந்நூற்றுள்ளே-மார்க்க மெல்லாம்பாடிவிட்டேன் மனிதர்க்காகச்-சாதுவென் றதிருமூலரெந்தனூலைத்-தம்முடைய குகைக்குள்ளே மறைத்துப்போட்டார்-ஏதுவென்றாலதற்கிடைமையம் பதுந்தானிகத்திலெசொல்லிவைத்தே னதுமார்க்க ஞ்-சூதுகொண்டுபார்த்திருந்தால்நோயுந்தோயுஞ்சொ ர்ணமதைச்சுத்திசெய்து தட்டாய்வாங்கே. (௨க)

வாங்கியந்தக்குருவிலொருபணந்தான்பூசி-வான்பி ரமியிலேயணைத்துக்கவசங்கட்டிப்-பாக்குபெறக்குக் குடத்தில்போட்டாயானால்-பசலைநிறம்போகாமல் பற் பமாகும்-தூங்கியேதிரியாதே திரிபலாகி-சூரணத்திற் கொண்டுவிடுமண்டலந்தான்-காலைகையுந்து ரோகத் திமூலச்சூடுங்-கிருணிகுன்மம் பீலிகையுங் கடலிற் போமே. (௨௨)

கடல்போகும்வெள்ளியொருகட்டிவாங்கி-கனத் திநீராலே சுத்திபண்ணித்-திடமானகுருவிலொருப ணந்தான்பூசித்-தருமேனிதனையணைத்துக் கவசங்கட் டிப்-புடமேகுக்குடத்தில் நீறிப்போகும்-பூசதனை மறவாதேபுசணியந்தா-னுடலெடுத்தால் காமாலை க்கிடாகாதே-உறுதிபற்பத்தனுபானமுனைக்கிறேனே

உரைக்கிறேனசஞ்சீவிலேகியத்தி-லுண்டுவாமண் டலத்தில் கணைநோயில்லை-பிளைக்கிறேன் குடல்வாத மேற்றமில்லை-பெலும்புருக்கிப் பருப்பிளவை யெப் போதுமில்லை நரைக்கிறவுரோமமில்லை பித்தமில்லை-தாதில்வருரோகமெந்த நோயுமில்லை-நிலைக்கிறதே

ருடலில்லேமேகமில்லை-சிவசிவாவின்பெருமை செப்பொண்ணாதே. (உச)

செப்பவே அய்த்தகநிலைசாய்த்தட்டி-சிறுநீரிலாதல் பழச்சாற்றிலாதல்- துப்புரவாச்செய்துகொண்டுதகட்டினமேலே-துருசுகுருவான சூட்சந்தன்னை-அப்படியே பணவிடைதா னெடுத்துப்பூசி-ஆமணக்கினிலையனைத்துக்கவசங்கட்டி-உற்பனமாய்க்குக்குடத்தில் நீறிப்போகு-மோகோகோவின்பெருமை யுறுதிதானே

உறுதியென்றலோகபற்ப மண்டலந்தா - னுத்தமனேகரிசாலை லேகியத்தில் - பருதிபதி ரெண்டிலுமே கொண்டாயானால்-பாண்டுவொடுழைமெல்லாம் பறந்துபோச்சு குருதியென்றதாதுபுஷ்டியூறலாச்சு-குணகேடுசெய்கின்ற சோகைபோச்சு - சுருதியிந்தபடியேதான் கரந்தம்செய்ய-சேர்கைகா மாலையெல்லாந்தோறறுப்போச்சே. (உரு)

போசமென்றுவிடாதே கருவங்கத்தைப்-புளிப்பானமோரிலேசுத்திசெயது-ஆச்சென்றகுருவினிமேல பணந்தான்தூக்கி-அருளானவங்கத்துக் கப்பிப்போடு-காச்சென்றகரும்சிகை யனைத்துக்கொண்டு-கவசமிடுகருவங்கங்கட்டிப்போது-மூச்சொன்றுமோடாது குக்குடத்தில்-முழுவெள்ளையாகுமடா மூர்க்கனென்னை.

மூர்க்கமிந்தநீறுமேலே ளைகாதுசெய்தால்-முன்பின்னையஞ்சாறுமாற்றுக்காணுஞ்-சேர்க்கையடா பறங்கியடாபட்டைத்தூளில்-கின்னுவாமண்டலத்தில் தீரும்நோய்சேன்-நீர்கக்குழியில்புண்ணுறும் வெட்டைதீரும்-நீர்

செரிப்புக்காலெரிவு நின்றுபோகும்-ஊர்க்குஞானக்கி
டாமேனுரொருவரில்லை - உத்தமனே வங்கத்தி னுண்
மைதானே. (உஅ)

உண்மையிந்தப்படிதானேவெள்வங்கத்தை-உண்டு
பண்ணிமண்டலமே கொண்டாயானால்-பண்மையிந்
தநீருலே மேகமெல்லாம்-பறக்குமடாஉலகத்தில் ப
ண்டிதந்தான்-தண்மையல்லோமேனுமடாதேரோ
கந்-தாதுவறியாதவர்க்கு மருந்தேதுக்கு-வன்மைய்
ஞான்செய்துகெடு நாள்பழக்கம்-வந்தல்லோ விப்போன்
றும்வாய்க்குந்தானே. (உகூ)

வாய்க்கவேசிறுநாகந் துத்தநாசம்-வாங்கிவந்துகற
ண்டியினி லுருக்கியேதான்-காய்க்கவேயிலுப்பைகெ
ய்யில் சத்தியாச்சு-ககடுஒருவிரல்கனமாய்த் தட்டிக்
கொண்டு-சீக்கிரமாய்குருவிலொருபணந்தான் தூக்கி-
சேர்த்துவிடுநாகத்தின் சிறல்போகும்-பேய்க்குமட்டி
க் காயரைத்து கவசங்கட்டிப்-பேசாதேகுடத்திலே பே
ணிச்செய்யே. (௩௰)

செய்யவேநாகபற்பம் தெளிவுமெத்த-கிரிகடுகுலே
கியத்தில் மண்டலந்தான் கொள்ள-அய்யமில்லை சமி
கலை மூலத்துள்ளே-ஆணிமுளையில்லையடா மேகத்தா
லே-குய்யத்தில்பிறந்து பவுத்திரங்கள்புற்று-குன்மமி
ல்லைபித்தமில்லை தாதுபுஷ்டி-தையலரொக்கை வசமாச
கும்பற்பந்-தாரணியில்சொல்லிவிட்டேனறுயாமோ.

தனதானபூமியிலேயுப்போமெத்த-தன்னிலே மூ
ன்றுஉப்பு சவுக்காரந்தான்-மனமதானபேய்க்குரங்கு
வேறென்றெண்ணி-மாறுவார்தினமுடிந்த மாக்கம்
பாரார்-கனமானபொன்னென்றுபணதிவேறே-கம்மா
ளன்தான்செய்தகதையைப்போலே-சினமான தேசா
திபாஷைமெத்த-செப்புவார்வார்த்தையெல்லாந் திர
ட்டினாரே. (௫௨)

திரட்டினருப்புக்கு வெகுநாமங்கள்-தேசாதிவழக்
கமல்லோ சித்தர்சொன்னார்-மருட்டினாரொன்றுசொல்
லிஉலகமாடு-மதிமயங்கிப்பலநூலின் வகைதோணம
ல்-உருட்டினதேயல்லாமல் ராய்க்குத்தெங்கா-யுடை
க்கறியுமோவிநாதானுவுமைஅய்யா-குருட்டுநாயீசனு
க்குத்தாவுகிற-குணபாச்சானைகண்டகுருடர்தானே.
குருடனுக்குப்பால்நிறந்தான்கொக்குபோலே-கொ
ண்டுவந்துகாட்டஅவன் தடவிப்பார்த்து-பருடாட்சி
க் குழுந்தைவித்தைக விழுங்கினாக்கால்-பிழைக்குமோ
வென்றுசொன்னபுதுமைபோலுங்-செருடனுக்கு சப்
பறவைகாட்டினபோல்-கிஞ்சிகமாம்புகழியுள்ளோர்
வேறுண்டென்பார்-திருடனுக்குத்தோணாது வழு
மார்க்கந் திராய்த்தகடு லேசாகசெய்திடாயே. (௫௩)

செய்திட்ட தகடுதன்னைப்பழங்காடிக்குள்-தீப்பாவ
க்காச்சியதில் தோயக்கச்சுத்தி-பெய்தி டமாய்க்குரு
விலொருபணந்தான் தூக்கி-விரவிவிட்டுதகடுதட்டி பிம
லுங்கீழுங்-கைகிட்டமாஞ்சிலைபிநொச்சிவேளைக். கல்
வத்திலரைத்தெடுத்து கவசஞ்செய்து-வைத்திட்ட கு

க்குடத்தில்பம்பமாகும் - மாகிலத்தில்ந்தமுறை மகி
மைதானே. (௨௬)

மகிமையென்றவெண்கலம்பித் தளையிரண்டும்-வா
ங்கியங் குலேசாகத் தட்டிக்கொண்டு-பகலவனோட் பா
ல் பழுக்கவெதுப்பித்தேசிட-பழச்சாற்றில் தோயத்தி
ட வேசுத்தியாகும்-சகலகுருவானதிலே பணங்காண
நூரீசித்-தடவிவிடுகஞ்சுகத்தின் தகட்டின்மேலே-கு
கைமுறையாய்குகக்குடத்தில் போடும்போது-குருநீ
ற்றுப்பற்பமென்ன குணங்தன்காணே, (௨௭)

குணமானபற்பத்தைத் தேனிற்கொள்ளக்-குன்ம
ம்பீலிகையெல்லாங் குடியோடிப்போம் - குணமோ
மாறு மேமோடுங்காயம்-சன்னதமாக் தாதுவிர்த்தி தா
னேயுண்டாம்-பணமாவென்னசெய்யும் பாதளத்
தில்-டாயுமென்றசொல்போலே இந்தபற்பமணமாகு
நாதினாயுமாறிப்போகும்-காலேகிலவென்னவோ ம
திக்கலாமே. (௨௮)

மதிக்கலாமப்பிரேகம் நிமிளைரெண்டு-மகிமை மெ
த்த மகிமைமெத்தவுபாசகத்தில்-அதிக்கலாங்கோசலை
த்தில்சுத்திசெய்து-சுருதிபெற்றகுருவின் பணங்
தானதூக்கி-விதிக்கலாமிருபுறமுந் தடவிக்கொண்டு
வெண்குன்றிமணிபோலாக் கலசங்கட்டிக்-கரிக்கவேப
குக்கிடமாய்ப்போட்டபோது - கனமானபற்பமிது க
ண்டுகொள்ளே (௨௯)

கொள்ளடா அமுதாதிலேகியத்தில்-கொண்டுவாமு
ண்டலத்தில் தீரும்நோய்கேள் கண்டாபோலிருக்கு

மஞ்சள் கழிச்சல் - காந்தல்பாதாயமேரிழிவிதிருப்..வின்
னடாபோகாதுநீர்ச்சிறுத்து-மேலேறஞ்சூலமுதல்வி
க்கந்திருந்-தள்ளடாபெண்மாய்கை மூணாறுதிங்கள்-அ
றுத்துவிடுதே-மென்ன சவுக்கியமாமே. (௩௧)

ஆகுமேசூதமொரு பலந்தான்வாங்கி-அரைத்துவி
டுசெகக்கல்நாள்மஞ்சள்துளில்-போகுமேயெலிகாரன்
செந்தியம்-போக்கிவிட்டாலதுதானே பிலக்சசுத்தி
யேருமேசூதம் பீசகானிலிட்டே - யெடுத்தசூருவதி
லொருபணந்தான்போடு-லேகுமேகிறுகிறுத்துபபொ
ங்கியிக்க-விரைந்துவிடும் சூதபற்பம் வியாதிகாமே.
வியாதிபோம்வழிக்கியச தாளிதன்னில்-விருதான

பற்பமதை மண்டலந்தான்-பயாதியுடன் குணம்பார்த்
துக்கொண்டாயானால்-பறக்குமே மேகமிருபதுந்தானே
ப்பா-சுயாதிகுணம் வாயில்வந்துகட்டிநூக்கால்-நூற
றிவிடத்தலைவேறு கொப்பளிப்பாய்-தயாள சீலயென்
றுசெக மூன்னேவாழ்த்துஞ்-சாதிலிங்கபற்பத்தைச்சா
ற்றுவேனே. (௩௨)

சாற்றுவேன் சாதிலிங்கஞ்சுழஞ்சிரெண்டு-தனிசுரசங்
கொளுந்தைசாறுவாங்கி-ஊற்றியேசலசமதி லிலிங்
கந்தன்னே-உச்சிதமாய்க்கோளாங்கிர மாகதூக்கிப-
பார்த்திருக்கத் தீயெரிப்பாய் சாறுவார்த்து-பதங்கண
டு இறக்கிவிடுசுத்தியாச்சு-தீர்த்துவிடுகுருவிலொருப
ணந்தானேயா-சிறுநெரிஞ்சக்கவசமிட்டுப புடஞ்செய்
...யே. (௩௩)

வாய்க்கொள்ளப்பேசினால் வருமோவாதம்-வாசித
லைச்சிலவழித்தால் வருமோயோகம்-காயில்லாப் பழ
மாமோ வேதமார்க்கம்-காலடக்கமில்லாட்டால் ஞா
னமாமோ-தாயில்லாப்பிள்ளையுண்டோ உலகவாசந்
தழுவுகின்றகுறிபோலே சமாதிகாணும்-பேயனுக்கு
ச்சொன்னதினாலொன்றுமில்லை - பிடரிவழி மார்க்கத்
தைப் பேசொண்ணாதே. (௪௩)

பேசினதுமுன்னுரைத்த ஐந்நூறுள்ளே-பேசிவை
த்தேனதினாலமறைத்தார்சித்தர்-காசினியில்சட்டை
முனிதீட்சைக்குள்ளே-கருப்பில்லாமல் வெளிகாண
ச்சொன்னார்-மோசமென்றுதிருமூலர் ஒழித்துப்போ
ட்டார்-மூலகுருவர்க்கமெல்லா மோசக்காரர்-பாஷை
யினால் பாடிவைத்தார் நூல்கள்தோறும்.பற்றிநின்று
பார்த்தாலும் பனிரெண்டாண்டே. (௪௪)

ஆண்டுபனிரெண்டுக்கும் வேறேசிந்த - மாகாமல்
சேகரித்துப் பலநூலெல்லாம் பூண்டிருந்துபார்த்தா
க்கால் குருத்தானாகிப் புத்தியெனுமறிவதினாலேயெ
ய்தும்-தாண்டுவதுசொர்க்கபத மடைந்தாப்போலே
களுக்கிலேயிதுதோற்றுந் தோற்றுமப்பா மாண்டக
ளல்பலனென்ன ஞானமென்ன மரணமடைந்தாப்
போலேமனிதர்வாழ்வே. (௪௫)

மனிதரெல்லா மரணமடைந்தாரகளென்று-மனதி
ல்கிஐந்நூற்றில் வழியாய்ச்சொன்னேன் - சனிடனை

போல் சித்தரெல்லாங் கூடிக்கொண்டு சமாதிக்குளட
க்கிவிட்டார் சட்டைநாதர்-கனிவுவந்து சொனனைத
யுகிழித்தாளையோ-கண்ராவிகண் ராவியென்னசொ
ல்வேன்-அனீதமாய்ப்போகுதையோ மனிதர்வாழ்க்
கை ஆனாலுமபுத்தியிலலே சண்டாளர்க்கே. (௬௬)
சண்டாளரெரியோரை அடுத்துக்காரு ஸ ஸ்திர
ட்டில் விசயபலைத்றுத் தாக்கிப்பாரு-பெண்டாட்டி
ப்பிள்ளையுட கழுவதைக்கட்டிப பிதமறுகிறாய் போ
னவுயிரகொடுப்பளோசொல் திண்டாடபண்ணு
தேயுனக்கேபுண்ணியஞ் சேரடாவிளையினுள்ளே சா
ரப்பம்பைக் கண்டாககால்சந்திரனு மொடுக்கமா
வன் சவசமிடச் சாதிலிங்கபற்பமாச்சே, (௬௭)
ஆச்சப்பாலிங்கபற்பஞ் சூக்செய்த ஆவின்பால்ச
ருக்கரையாற்சேர்த்துக்கொண்டு தொச்சுண்ணமண்
டலத்தில்மேகவெட்டை சூலையொடுசன்னியெழுதோ
ஷந்தீருந் திச்செயாமல்லாண்டு மூலத்துள்ளே-சிக்கி
கிறவாயுவெல்லாந் தீருந்தீநக - காச்சல்குளிரண
மாறல் கண்டமாலே கன்னத்தில்குமெ முதல் கடந்து
போமே, (௬௮)
கடந்துபோமிக்குருவில்வீரப்பூரங் கானகதிப்பு
பூகோடு சேருமாகிய் துடர்ந்தும்பாரு சரகமெல்லா
மன்போலாடுஞ் சுகமானஉபசாரங்கரீயமாகும்-படர்
ந்துமணிகளகாகுஞ்செந்தூர்த்துப் - பாச்சினல்வே
தையென்ற பரிசுமாகும் விடந்தடுவேசிங்கி நவலோக
தனக்கு வீரனென்றுசித்தரெல்லாம் விளம்பினா.()

விளம்பினேஞ்சிங்கியினால்செந்தூரபற்பம்-வேணு
படிசெய்துகொண்டு உலகத்துள்ளே - பழம்பிணிகள
கொண்டவர்க்கேயருந்தேயிந்து-பரிகாரஞ்செய்துவா
ப்பாவம்போச்சு-தளம்பியல்லோ திரியாதேகியாமுகற
கற-தயிலசூரணகிருகஞ் சகலத்துக்கும் உளம்பிலக்க
விக்குருவில்காணிசேரில்-உசிதமடா தருசுகுரு உரை
க்கிறனே. (ருய)

உரைத்தவகையேதென்றால்குருத்தானென்று-உப
ர்த்திட்டவீரமென்று பூரமொன்று-துரைத்தனத்தார்
பூசுகின்றபுழுகதொன்று-சுருக்காகமத்திச்சு தருசுக
ப்பியெரித்துவிடு அண்டத்தின்சுண்ணத்துள்ளே-என்
மகனே கொடுஞ்சுண்ண மிதுக்குப்பாதி-விரித்தசுன்ன
ஞ்செய்ததுபோல சவுக்காரத்தை-மிளகளவண்டத்து
டன்கூட்டியாட்டே, (ருக)

ஆட்டிவிடு அண்டநீர்த் தெளிவினாலே-அடைதட்டி
சுண்ணத்தி லெரித்துவாகரு - பாட்டிலெனை பலியா
தோவுற்றுப்பார்த்தால-பலிக்குமையா அக்குருத்தா
ன்பட்டபோதே - உண்டிவிக்குமரசமிதிலே கட்டிப்
போச்சு-ஒருமாற்றிலுமகிசயாய்க்காணலாச்சு-வீட்
டிலிருந்தாயிழையைக் காஞ்சிகொஞ்சி - விளையாட
வோவுரைத்தேன்விளக்குமாறே, (ருஉ)

யாறடா தருசுகுருச் சவுக்காரத்தை-வளமானகெந்
திக்குப்பூசியூது-நீறடாசுண்ணம்பா மிந்தச்சுண்ணம்..
நேரானசூக்கதை மணிபோலாட்டிவ் - கூறடா இம்ம

ணிக்குப்பானையுப்பைக்-கொண்டுவந்துகவசமிடுபுட
கதான்பக்து-திரடாசவ்வாதுகாரமிட்டு-சேர்த்தருக்
கமணமென்ன சிலத்தின்கூறே, (௫௩)

சிலத்துடனேதயகமொன்று நாகமொன்று-சேரத்
துருக்கிச்செந்தூரம் செயதாலையா-அவகதமில்லைகா
ளிக்கு நிலைக்குஞ்செம்பொன்-அலைபாதேசாணவயிறு
அகலமோடா-குவித்திருக்கவேணுமோ மலைபோல்த
ங்கம்-கொண்டமனைபாட்டியர்க்கோ கூத்தியார்க்கோ-
தலத்தை அனுசரிப்பவர்க்குச்சொன்னவாதம்-தலைநெ
றிந்துப்போகாதோசாரதாட்டே, (௫௪)

சாரத்திலகுருப்பூசி பூதநூது-தந்தம்போல்கட்டும
டாசிவசிசுன்னம-விரதிலேறினால் மெழுகாய்ப்போ
கும்-வேதைசொல்லவேணுமோவிருகாயாடே-தூரத்
தலையார்த்தஅடுகெதுப்பாரு-சுனையானவெடியுப்பு சு
ன்னஞ்சுன்னம்-காரத்தைக்கண்டாலு மாங்காரங்கா
ண கட்டுமடாவில்லாட்டில்கடினந்தானே, (௫௫)

கடினமென்றுதள்ளாதேகுருசுன்னங்-கண்டதினா
ல் சித்தரெல்லாஞ்சொல்லவைத்தார் - படிமைதுக்கே
தென்றால்வழலையாதி-பண்ணிட்டால்சிங்கியிலே பலி
க்குஞ்சுன்னம்-துடிமிகுத்தகண்டதினால்சூதராசன்-து
டிபடங்கியுன்னிடமாய்த் தொண்டுசெய்வான்-அடியி
ருக்கும் முடிக்குப்பேரேதெனறால - அறைகிறே
ன்களுக்கையெல்லவறிந்திட்டாயே. (௫௬)

அறிந்துகொண்டுழலைசவுக் காரஞ்செய்யில்-அடி
முடிவையத்தடியடியாயனந்தஞ்செய்தார் - விரிந்ததை

யாதுதிருனாலேவண்ணான்சீலை - வெளுப்பதற்குச்செய்தாரோ கேளவியுணைட்டா-தெரிந்துமுன்னாள் பாக்குசெய்யும்போதிலேறோ-சிற்றறிவால்மயக்கிவிட்டார்திரம்போதாது-எறிந்துவிட்டார்சித்தரெல்லாம்பேசிக்கொண்டு-ஈசனுப்பைநந்திமுன்னு ளியம்பினாரோ, (ருஎ)

இயம்புகின்ற வகையேது ஆதியுப்பு-ஈசனுப்புரெண்டென்ன ஒன்றேயாச்சு-சுயமுபுலிங்கமென்றுயேர் ஆன்மியென்றுஞ்-சுசாதிகப்படிகா விச்சுடர்தானென்றும் நயம்பிலக்குகைகனாரவிந்தமென்றும்-ஞானதிஷ்டிக்காரர் சொல்வா ரனுப்பென்றும்-பயம்பிடிக்கச்சொன்னசல்லால்வேறொன்றில்லை-பற்றிப்பாரவர்க்கதிக்கப்பளிங்குதானே, (ருஅ)

பளிங்கென்னசிவரூப முடிதானச்சு-பராபரையாள்ரூபமல்லோ சிவப்புமாச்சு-விளங்கியல்லோ சொல்லுகிறேன்நிலவானுப்பு-வேதனுப்பு நவோச்சு வேறேயில்லை-முளங்கியல்லோ தூரொன்றுகவர்கள்கோடிமூடர்களையொன்றல்லோ மூன்றுமாச்சு-உளங்களுக்காய்ச்சொல்லுகிறேன் சத்தியுப்பை-உவரென்றுமிங்கென்றும்ரவிதானென்றே. (ருக)

ரவியென்றுங்காலென்று முத்தமென்றும்-ரசியென்றும்பூமியுட நாதமென்றும-புவியென்றும் பூவென்றுயயோகியென்றும்-புல்லென்றும பொலிந்தமணல்பொடிதானென்றுங் குவியென்றுந்தாயென்று வந்தானென்றுங் குருதியென்றுஞ்சுட்டக்கல் கூத்தனென்று

ந-தவியென்றுமுப்பென்றுங் காரமென்றுஞ் - சத்தி
யென்றுமலையலென்றுஞ்சாற்றுவாரே (௬௰)

சாற்றுவார்வழலையென்றும வண்ணனென்றுஞ்-ச
வுகாரந்தானென்றுஞ் சாரமென்றும் - பூத்தமலர்சு
ரோணிதமாம் புஷ்டியென்றும்- புலம்பத்தாவிடமெ
ன்றும்பூரீமென்றும-கார்த்திகையில்மேகசலவித்த
ன்றுங்-கருவென்றும்பங்குனிக் கதிர்தானென்றும்-நீ
ற்றினத்துக்காதியென்றுமண்டமென்றுங்-நிசமானமூ
லமென்றுமடியின்பேரா (௬௧)

அடிநாலைகடுவுக்கு மாதியாதி-ஆகாசபிரமகெற்ப
த்தமூர்த்தமென்றுங் - கடிதாளைபச்சையென்றும் நீல
மேககுன்-கலலென்றுகானலென்றுக் சம்பியென்று
ம-வெடியோசைக்காரியென்றும் வில்தானென்று-மே
கமென்றுஞ்சன்னமென்றும் விஷ்ணுவென்றும்-குடி
யானவிடமென்றுங் குசத்தியென்றுங்-கூவாயில்லாச
சவொன்றுங் கூறுவாரே. (௬௨)

கூறுவார்கூர்மையென்று மிணங்கியென்றுங்-கூச்
சமற்றபேரெலலாம் நடுதானுச்ச-வேறுவிதமொன்று
மில்லைசாத்திரங்களை-மெய்யாகப்பாடிவைத்தார் வீண்
தானல்லால்-ஏறுதற்குத்திட்டசையொன்றை மறைத
துப்போட்டார்-இதனுலேசவுக்கார மெளிதாய்ப்போ
ச்சு-நாறுநாறுகின்ற மண்ணோடே நீருஞ்சேர்ந்தால-
நாமென்னசொலலுவது நாட்டுள்ளாரே, (௬௩)

உள்ளமென்று மனந்தானே அறிவதாச்சு - ஒகோ
கோவுங்கள்மனக்கெடுகலாச்சு-கள்ளமனம்போலகெ
ப்போ மண்ணுந்தண்ணீர்-காண்பதெப்போகண்டாலு
ங் கங்கைகிடைசை-வெள்ளமென்ற பாலருந்தியேறவெ
ப்போ-மேலான குருபாதஞ் சேர்வதெப்போ-பிள்ளை
களையுங்கள்புத்தி மூடத்தாலே-பிழைக்கறியீர்கள்
சும்மாபுலம்பினேனே. (௬௪)

புலம்பிவிட்டேனென்றுசொல்லி யுலகத்தோர்கள்
புத்தியறிந்தவர்போலே பரியாசங்கள்-குலம்புழுக்கை
ப்பயல்களெல்லாங் கூடிக்கொண்டு-குருவுரைத்தசாத்
திரங்களை பொய்யென்பார்கள்-சிலம்புபோலிருக்குமெ
ன்தாய்சொன்னவித்தை-தேவடியாள்மக்களுக்குச் சி
த்தியாமோ-கலம்பிலக்கவந்தடுத்த மகனேயுந்தன்-த
னக்காகச்சொலலுகிறேன் கங்கைதானே, (௬௫)

கங்கைநதியாடினால் வினைபோமென்றுங் காசினி
யோர்சொலலுவது கேட்டிலாயோ - அங்கல்லோதீட்
சைவிதிக்கந்தாங்கம்-அடையாளமென்றால் பிண்
டம் அண்டம்-வங்கணமா மண்டபிண்டஞ் சேர்ந்தபோ
தே-மண்ணல்லோபொன்னுஞ்சுமற்றுமுண்டோ-வுங்
களைகையில்கரு முடித்துக்கொடுத்திருக்க-வுங்கள் புத்
திவழிகெடுக வுளம்பப்போச்சே. (௬௬)

போச்சென்றுவிடுகாதே குருசுன்னம்-புகழான சி
வயோகதீட்சைக்குள்ளே-ஆச்சென்றுதிருமூவர் சொ
ல்லிவைத்தார்-அந்தமுறைப்படிகார மெற்றிக்கொள்

ளு நீச்சென்றதுநசுவித்தை கடுநீச்சையா-நெறியான சித்தர்களும் இகழ்ககப்போகா - மூச்சென்றகாரத்தி ன்முடிதான்காணேன்-முடித்தவிடங்கண்டவரோ மூர்த்தியாமே. (சு௭)

மூர்த்தியாஞ்சாரத்தைக் கட்டும்பூர-மோசமில்லை சாரத்தால்துருசுசுன்னங்-கீர்த்தியென்ன துருசாலே சொர்ணமாச்சு-கெவுனமென்றகுளிகையுலுகைக்குள் ளாச்சு-வார்த்தையினால் பகட்டுவேதக்காச்சு-மனங் குவித்துழைத்தாக்கால் வாராதுண்டோ-கார்த்திகை யாற்சுனன் புதைத்தபுதையலெல்லாங்-கம்பானனெடு த்தடித்த கண்ணாடிதானே. (சு௮)

கண்ணாடிசிலமுடிக் தனுப்பினாலே-கருவைதன்னையறி யாமல் மாண்டுபோனான்-விண்ணாடிப்பாராத குற்ற ங்குற்றம்-வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்-தூண்ணாமவுனமென்ற யோகம்விட்டால் ஒருபோதுஞ்சித்தியில்லை வாதந்தானும்-பெண்ணார் தன்னாசைதன்னை விட்டுவந்தால-பேரின்பமுத்திவழி பேசுவேனே. (சு௯)

பேசுவேனிடகலையே சந்திரகாந்தம்-பின்கலைதானு தித்தனுதியாச்சு-நேசமதாய்நடுவிருந்த சுடர்தானீங்கி நீங்காமலொன்றானு லதுதானமுதம்-காதலாய்ப்பார் த்தோர்க்கு இதுகான்மோட்சங்-காணுதபேர்க்கன்ன காமத்தகஞ்-சோதனையாயிடகலையி லேறவாங்கி-சு ழிமுனையிலகுமபித்துச் சொக்குவீரே. (௭0)

சொக்குவீரிரேசகஞ் செய்யவேதான்-சூரியனுஞ்ச
ந்திரனு மொன்றாய்ப்போகும்-அக்கினியால் மதியமு
ர்தங் கக்கும்சக்கும்-அப்பனேநோய்களெல்லாம் வெ
ந்துபோச்சு, பக்குவத்தில்தேகமங்கே சித்தியாச்சு-ப
திறுபன்னிரண்டு இருபத்தெட்டு-மக்கியமாயிது
வெல்லா மடக்கியாட்ட-மூலத்தபதிறுதிதழில் வாங்
குவாகே. (எக)

வாங்கியந்தப்பன்னிரண்டிலுள்ளேரேசி-யன்னிநின்ற
விடமல்லோ சூரியான்வாழ்க்கை-யோங்கியிங்கிரணை
டிடமு மறிந்தோன்யோக-உற்றபாமடிகாலே பதிறு
றுகுர்-தாங்கிநிறைகாலடிதான் பன்னிரண்டு-சார்யா
னபதிறுதில்கொள்ளவாங்கி-யேங்கினதைப் பன்னிரண்
டில்திறுத்துயூது-எழுந்தபுரியட்டமடங்கித்தப்பாதோ
பாரையாகுதிவாமட்டம் பாய்ச்சல்போச்சு-பரப்பி
லேவிடுகாகே சுத்தகன்னே-சேரய்யாரெண்டிகழின
டுவேவைகது-நிறைந்தசதாசிவனைத் தியானம்பண்
ணு-கூளாயா அங்குலந்தானுலுஞ்சென்றால்-குறிக்கு
ளளேதானடங்கிக் கொண்டுதையா-ஆளாயாவுனக்கி
டுசொல்லப்போறேன்-அருமையுள்ள வென்மகனேன்
றழைழக்கலாமே. (எ௩)

அழைப்பதுவுநல்லபிள்ளை யானல்நன்று-ஆகாதசீ
டர்களைச்சேர்த்தால் தோஷம் - பிழைப்பதற்கு வழி
சொன்னால் பார்ககயாட்டான்-பெண்டாட்டியனைக்கு
ளிரப்பேசமாடு-உழைப்பதற்குச் சேனையெடுத்தா
னேயல்லா-சுழுவிதனக்கெவ்வளவு முண்டோவில்லை

யிளப்பமினன்பேச்சை யடிக்கடி நாளுரு-மேதுக்குச்
சொல்லுகிறே மினிமேல்தானே. (எச)

மேலென்னவிருக்கையிலும் நடக்கும்போது-வே
றுரையால் சாரங்கள் விடாமலேற்று-நாலென்னவெ
ட்டென்ன வெல்லாமொன்று-வமான அஷ்டாங்கம
ப்பியாசித்துக்-காலென்னபிராணாயமுன்னே செய்யில்
கணக்காகபூரகமாங் கும்பகமேனாலு-கோலென்ன
ரேசகங்களென்றுமூன்று-குறையாமற்சரபீசங் கூ
ட்டித்தீரே. (எரு)

கூட்டியேபழகினபின் சரபீசத்தில்-குறையாமல
சாதித்தால்பிரமாந்திரங்-காட்டிவிக்கும்லலாடவிழிக்கு
றியினாலே-கண்மூக்குமத்தியிலே கண்டுபாரு-மூட்டி
விக்குமாதாரமாறுந்தானே - மூலவட்டகணபதிநான்
முகத்தோன்மாயன்-தாட்டிகமணிபூரங் கையவல
ட்டங்-தனலானருத்திரனும் தனலுமாமே. (எசா)

தனலாகும்விசுத்தியறு கோணவட்டஞ்-சதாசிவ
னார் வட்டமல்லோகுருபீடந்தான-மனையானபதியினி
லே குறித்துப்பார்க்க-மதியமுதல்கரிகொண்டு தூங்
குந்தூமகுங்-கனலேறிக்கொண்டிருந்தா லெல்லாமு
ணடு-காற்றைவெளி விட்டாக்கால் கருமதீதான்-பு
னலூறும்வழிப்பாதை யிக்தமார்க்கம்-பொல்லாத து
ரோகிக்குப் பொய்யாமன்றே. (எஎ)

பொயயாதுசிகையிலே சாரச்சுன்னம் - போட்டாட்
டால் தருசுகுருபொய்யாப்போச்சு-எய்யாமற்சிங்கிக்
குக் காரமேற்றி-யெறியாட்டால் நவலோகத்தேறிடா

து-கைபார்க்கண்டறிந்த விதைதைபோலக் - காட்டுகி
றேனுன்மனசில் கவலைவேண்டாம்-லையாகேயென்
மகனே யுனக்குப்புண்ணிய-மாமுனிவர் சாபமவரும்
வழியிதாம். (எஅ)

வழியுண்டெல்லாணை யாறுக்குள்ளே-வாக கவிந்த
உப்புகம்பியாச்சு-சுழியானவெடியுப்பு வேகமெத்த-சு
த்தசலதிட்டைவிட்டா லொன்றுமிலலை - பழியாகச்
சாகுமடா காதமவற்றிப்-பாழானவுடம்பிரண்டு முயி
ருமொன்றாய்-கழியாக்கும் கும்பிடுதல்கண்ணீராலே
கட்டுபடாமுப்பூவுங் கட்டுந்தானே (எக)

கட்டுமென்றுசொல்லிச் சிறிதுபோகள்-கண்
மூக்குமததயிலேயாரெழுத்தைவைத்து-பட்டினியேயதா
னிருந்துசாமநேரம்-பார்க்கின்றபோது பனிச்சென்
றுமின்னி-மூட்டுமடா பசகொடுமை யாலேதித்தா
ன்-முழிமுழிப்பார் நயனஞ்சிவந்துபோகச - சுட்டுக
ளே யிதிறை்லை ஆவதுண்டோ-சோமப்பாலுண்டோ
மென்று சொல்லுவாரே. (அய)

வாறானமதியமுதமபிரிட்டோடி-வருமென்றுசிறி
துசனையாண்டாவையோ-நீரேதுநீர்குடிககலாறங்கேது
நிலைவுகெட்டதோஷிகளே பிறுக்திப்பார்க்கக்-கூறான
சந்திரனிறலேமிச்சங்-குடிக்கிறதும்பிடிக்கிறது மது
தானையா-சிரானமேல்வாசல் குமருக்குள்ள - சிக்கு
வைகாலக்குலமுஞ செலுத்திடாயே. (அக)

செலுத்துவது உணறைக்கின்னறைக்கையா-சென்
றேறிப்பிடரிவழித் தியானத்திரறுறைய-வழித்ததடா

நாலுமூனக்கமுதமாச்சு-மவுனமென்றநிருவிகற்ப வாழ்க்கையாச்சு-சொலித்திருக்கும்பன்னிரெண்டிலிருத்தியூது-சேடசமாம்சந்திரகலை தேய்ந்துபோச்சு-பலித்துதடாயோகசித்தி ஞானசித்தி-பருவமாய்ஞாடினைத்துப பழக்கம்பண்ணே. (அஉ)

பழக்கஞ்செய்நாள்தனிலே நோய்வாராமல் - பாடிலைக்கேணிந்நூலிற் பற்பமெல்லாம்-விளக்கமல்லோ கொண்டிட்டத்திடத்தில் நில்லு-வீணாசைகொள்ளாதே பெண்கள்மேலே-வழக்கமல்லவாபசிதாகம் பிராணதாகம்-வஞ்சகக்கூற்றிதனிலே மயக்கவேண்டாம்-பிளக்குமடாஉன்சிரசுவெடியாவிட்டால் -பிணியாளனாயிருப்பாய் பேணிப்பாரே. (அ௩)

பேணிக்கொள்ளாமல்வெகுபேர்கள்தானும்-பேதைமையினாலே மயங்கிப்பிரண்டுபோனார்-காணிக்கொத்ததிணலே கோடிகாச்சு-கலைகுறையினாள்குறையுங் கருத்தோணாதே-வீணுக்கோசொல்லுகிறேனிந்தயோக-மிஞ்சாதேகுறையாதேவிட்டிடாதே-தோணிக்கொள்ளாதோடாபுத்திமானே-தொட்டலைலா காட்டுகிந்தச்சுருதியாலே. (அ௪)

நூலிலேநன்கொனனார் மூகநூறுக்குள்-நுண்ணிமையாய்கொங்கணவ ரைநூறுக்குள-மாலினையாய்ச்சொல்லிவைத்தார் போதிகைநாயனா-வளமான ஆயிரத்தெறநூறக்குள-பாலிலேநெய்பிரிதல் போலேஅய்யோ பாடினைத்தாசித்தரெல்லாம்பாருபாரு-நாலே

லேதிருமூலர்பதினாறுக்குள்-ஞானமுண்டுகோலாங்கி
ஷின்றிட்டாரே. (௮௫)

நவிலாமலிருக்கவில்லை சூத்திரங்கள்-நாதர்கள்பாடி
வைத்தார்மறைப்புமெத்த-புவியாளர்க்கைகந்நூறுசொ
ன்னேனத்தைப்-புதைத்தாரேதிருமூலர் பொருமலா
லே கவியாமல்சட்டைமுனி சொன்னதீட்சை-சாங்
கமாய்க்கோல்சொல்லிக் கிழித்தானையோ-குவியாம
ல்பலபலவாயோகமார்க்கங்-கொட்டினார் மவுனத்தைக்
குறைத்திட்டாரே, (௮௬)

குறைத்தாரேயென்றுசொல்லி மயங்கவேண்டாங்-
கூர்ந்துபாரேதனுங் கூடிக்கொள்ளுய்-இனாத்தானை
க்காராத பள்ளமுண்டோ-வென்றுசொன்னார் மச்ச
முனி யிருநூறுக்குள்-சிரித்தாரேமூலகுரு ஆஆவெ
ன்று-திட்டநகாண்பேச்சுருமை செய்தநன்று-வுணா
த்தாரொன்றதிசயித்தாரானதாலே-உகைகளுக்குச்சொ
ன்னதிந்த உவமைதானே. (௮௭)

உவமையென்னவொன்றுமில்லை வழலைக்காரி-உவரா
தியுப்பாதி உண்மையாக்கும்-வகையாதற்கேதென்று
ல் தீட்சையாகி-வாய்திறந்துசொல்லிவிட்டேன் உள்
ளசேதி-பகைபண்ணிக்கொள்ளாதே உலகத்தோ
ரைப்-பழியாதேவிபாசரிஷி பண்ணுக்கூற்று-சகமுழு
தீயல்லால் வேறேயுண்டோ சமபியுந்தனகுணமயு
ம்வாய் தன்னேமூடே, (௮௮)

மூடாமல்சிறிதுசன முகபாடம்பண்ணி-முழுதுமே வன் வந்ததுபோல் பிரசங்கித்து-வீட்டேதுடலேது யோகமேது-வீண்பேச்சாசொல்லியல்லோ மாண்டு போனார்-காட்டேறிமலையேறி நதிகளாடிக்-காய்கிழங்கு சருகுதின்று காமத்தீயால - சூட்டேறிமாண்டவர்கள கோடாகோடி - சொருபமுத்திபெற்றவர்கள சுருக்க மாச்சே. (அகூ)

சுருபமுத்திக்கடையாள மேதென்றாக்கால்-சுடர் போலேகாணுமடா தூலதேகம்-அரூபமுத்திபிடமல் லோபிரமஞான மபராட்சமென்றுசொல்லுஞ் சிரவ ணைதான்-பருப்பதத்தை அசைப்பனெனச் சிறெறம் ம்பின்- முனைகோலாச்சுதிக யோகம்விட்டால்- வெறுங்குடத்திலிப்புகுந்த வாறுபோலே-வேதாந்தம றியாதமிலேச்சர்தாமே. (கூ௰)

மிலேச்சனென்றுசொன்னமொழி யேதென்றாக்கா ல்-விபரீதரிகதியினல் விணணைப்பார்த்து-மலேசசல் லோபோனார்கள் வேறெண்ணி-வாய்ப்பிலுக்கா னால் பந்துமாணரெல்லாவ்-குலேச்சதல்லால் திருவிகற்ப வகாரனைப்போ-குருக்களென்பார் சாராயக்கோஷ்டி யாலே-பலிச்சதில்லை யனேக்கிப் பார்க்கும்வித்தை பண்பெல்லாமைந்நூற்றில் பாடினேனே, (கூக)

பாடுகிறேன மணியொலியாம் நாக்கின்கீழே-பலந ரம்பு பிடித்திருக்குதவேளுகேளு-கூடிப்பறிக்கூடியே யழுதகாபம்போலக்-குணமில்லாக் கூற்றுவனின்றான்

பாரு-நாடுகின்றகருவினு லறுக்கும்போது-நாக்குநர
ம்பற்றுமணிகுறுகிப்போகும்-பாடுபெட்டிண்ணுக்குநு
ணிதடித்துப்போனால் - பரியாசமாச்சுதிந்த யோகம்
பாரே, (௧௨)

யோகமில்லான்ஞானமென்ன வீண்வினையா-வுண
டுருவிப்பாயாட்டா லென்னசொல்வேன்-நாகமல்லோ
சந்திரனைக் கவ்விநாப்போல-நான்முகன்றன் சூட்ச
மெலலாம நாவிலாச்சு-சாகயல்லே படைத்தவிதி த
ன்னைத்தாணடி-சட்டைமுனிகரிசாலை சாயேனனுர்
சோகமதுபோகாது நெடுநாள்செல்லுஞ்-சூட்சமுண்
டுவெகுவாகசொல்கிறேனே, (௧௩)

சொல்லவென்று லெனக்குப்பின் கூடாதையா-
சொல்லவென்றுல்சொல்லுகிறேன் சூட்சமாக-வெல்
லவென்றால்கானகத்தில்கடல மூலி - வெகுசுருக்கு
நோததிரததில் பிசினியுண்டு-செல்லடாபினபுமொண்
டுகற்பகதாலுஞ் செப்பரிதுமூல ரெண்ணுயிரத்தில
பாரு-அல்லவடாரோமரிஷி யென்றாலுந்தான்-அடி
த்தவர்க்குரகசியமா யருளுவோமே, (௧௪)

ஓமென்றகெட்டபுத்தி மாணுக்காளே - உலகத்தி
ல்மானிடாக்கு ஆண்டுநூற-ஆமென்று இருபத்தோ
ராயிரத்து-அறுநூறுசுவாசமல்லோ ஒருநாளைக்குப்-
போமென்றுபோனதினுல்நாள்குறைந்துபோச்சுபோ

காவிட்டால்போறதில்லை - தாமொன்றுநினைக்கையி லே தெய்வமொன்று-தானினைத்த தன்மையல்லோ விதிக்கிறதானே, (௬௫)

விதியல்லோமதியாச்சு வேறேயுண்டோ-வேதாந்த தபொருளறிந்த மெய்யுணர்வோரோ-சதியல்லபண் ணிநீர்விதியைத்தாண்ட-தன்னாமலுள்ளுடைந்து சா குறீர்கள நிதியல்லசவுக்கார சுண்ணஞ்சுண்ணம- நோகாமல்போகுதடா நீங்களத்தின-பதியல்லோ கெ தியாகும் மோட்சமாகும-பரலோகஞ்சாதகமாம் ப டைத்தவாறே, (௬௬)

படைத்திட்ட சவுக்காரத்தெண்ணைவாங்கி-பாழ ஞ்சிதந்தெல்லாம் பாஷையாலே - உடைத்தல்லோ சொல்லுகிறேன் கருமானத்தை-ஊறும்வெண்ணெறெழு த்துகங்கைபாச்சு-படைத்ததுமாய்த்திரியாதே அது தானுகம்-வங்கிபல்லோசவுக்கார வழலைதேய்த்து புடத்திலிட்டுயெரித்துவிட சுண்ணமாகிப் - பொன் மேருமறுச்சு பத்திபாரே. (௬௭)

புத்தியுடன்பூரஉப்புசொல்லக்கேளு-பூநீறுபலமொ ன்றுபூரமொன்று-சுத்திபண்ணிபூநீறறைக் கல்வத்தி ட்டு-துடியான்பூரமதைக கூடச்சேர்த்து-வெற்றிபெ றக்கும்பிடிக்கல்சுண்ணநீறல்-விரவியொருபீங்கானி ல டைத்துக்கொண்டு-சத்தியம்போல் சீலைமண்ணேழ லுஞ்செய்து-தனிபுடமாய்றண்டுமுழுத் தாவுசெய்யே

தாவள்ளகுழிகனிலே பீங்கானி-டுச்-சாருகுசுட்ட
சுண்ணாம்பு வதன்மேல்கொட்டி-காவலிட்டுக் குழிமூ
டிமூன்றுதிங்கள்-கடந்தெடுத்தால் விளைந்துநிற்குங்க
ற்பூரந்தான்-பூவெல்லாந்தானெடுத்து அண்டநீரில்-
பொடிதநிட்டுரவியில்வைக்க உப்பேயாகும்-ஊவல்
லோ ஆவுக்குஉயிருமாச்சு - உத்திபண்ணிப் பார்க்க
வுங் கற்பூரமாமே. (௯௯)

உப்பல்லோபிண்டத்தில் சேர்ந்தபோது-உடலுயி
ருமொன்றாகித் தண்ணீராச்சு-அப்பல்லோமுப்பூவுக்
காணியாணி-அதைவிட்டாகைடடாது வழலைமாக்க
ம-செப்பல்லோபந்துக்கு மூடலாச்சு-தீட்சணமாயி
ந்தநூல் தெளிவோமெந்த-முப்பொருளுமொன்றாகி
நின்றசோதி-மூலவட்டக்குருவருளால மொழிதான்
முற்றே, (௱)

உரோமரிஷிசூத்திரம்.

முற்றும்,